

அடல் பென்ஷன் யோஜ்னா

இந்திய அரசின் உத்தரவாதமான ஓய்வூதியத் திட்டம்

(குறைந்த முதலீடு, முதிய வயதில் அதிக நன்மைகள்)

18-40 வயதுடையவராக இருந்தால், நீங்கள் அடல் பென்ஷன் யோஜ்னாவில் சேரலாம். அருகிலுள்ள வங்கி/அஞ்சலகத்தை இன்றே தொடர்புகொள்ளவும்.

* 1 அக்டோபர் 2022 முதல் வருமான வரி செலுத்தும் (வருமானவரிச் சட்டம் 1961 இன் கீழ்) எந்தக் குடிமக்களுக்கும் ஏபிஓய்-இல் சேரத் தகுதி இல்லை.

மேலும் விவரங்களுக்கு வருகை புரியவும்:

- PFRDA வலைத்தளம்: <https://www.pfrda.org.in/>
>>NPS>>Atal Pension Yojana>>APY Scheme details, <https://www.pfrda.org.in/>>>NPS>>Atal Pension Yojana>>FAQs.

அல்லது

- Protean-CRA வலைத்தளம்: www.npskra.nsdl.co.in
>>Home>>Atal Pension Yojana>>Introduction
>>APY Scheme details, www.npskra.nsdl.co.in
>>Home>>Atal Pension Yojana>>FAQ's>>APY FAQ's.

- APY சேட் போட் (KYNA) Protean CRA வலைத்தளத்தில் கழநேர வினவல் தீர்வுகளுக்கு கிடைக்கிறது



அல்லது

- NPS டிரஸ்ட் வலைத்தளம்: <http://www.npstrust.org.in>
>>Atal Pension Yojana >> APYSchemeDetails.pdf, <http://www.npstrust.org.in> >>Atal Pension Yojana >>APYFAQs10092015.pdf

அல்லது

- PFRDA வின் அடல் பென்ஷன் யோஜ்னா உதவி டெஸ்க்கை 1800 1100 69 இல் அழைக்கவும் (இலவசம்)..

அல்லது

- ஏபிஓய் போட்காஸ்ட்டை கேட்கவும்



அல்லது

- ஏபிஓய் வீடியோவைப் பார்க்கவும்



ஏபிஓய்-இன் அடிப்படை அம்சங்கள்

- 60 வயதுக்குப் பின், இந்திய அரசின் உத்தரவாதப் படி மாத ஓய்வூதியமாக ரூ.1000, ரூ. 2000, ரூ. 3000, ரூ. 4000, ரூ. 5000 ஏபிஓய் உங்கள் தேர்வுக்கு வழங்குகிறது.
- ஏபிஓய் கணக்கைத் தொடங்க ஒருவர் 18-40 வயதுடையவராகவும் வருமான வரி கட்ட தேவையில்லாதவருமான இந்தியக் குடியுரிமை கொண்டவராக இருக்க வேண்டும்.
- ஏபிஓய் கணக்கைத் தொடங்கும் போது நாமினேஷனையும் இணையர் விவரங்களையும் அளிக்க வேண்டும்.
- சேமிப்புக் கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தாவை மாதம் அல்லது மூன்று மாதம் அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தலாம்.

60 வயது அடைந்தபின் ஏபிஓய்-இல் இருந்து கிடைக்கும் மூன்று நன்மைகள்



1. வாழ்நாள் முழுதும் சந்தாதாரருக்கு மாதந்தோறும் ரூ. 1000-5000 உத்தரவாதமாகக் கிடைக்கும்.



2. சந்தாதார இறந்தபின் இணையருக்கு வாழ்நாள் முழுதும் அதே ஓய்வூதியம் கிடைக்கும்



3. சந்தாதாரர் மற்றும் இணையர் இறந்தபின் 60 வயது வரை திரண்டிருந்த ஓய்வூதிய சொத்து நாமினிக்குக் கிடைக்கும்

ஏபிஓய்-இல் எப்படி சேருவது அல்லது சந்தா செலுத்துவது

- விண்ணப்பப் படிவத்தை நிரப்பி உங்கள் வங்கியில் சமர்ப்பிக்கவும்.

அல்லது

- ஆதார் eKYC ஐப் பயன்படுத்தி ஆன்லைன் போர்டிங் பிளாட்ஃபார்ம் <https://enps.nsdl.com/eNPS/ApySubRegistration.html>



அல்லது

- ஏபிஓய் பயனர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் ஏபிஓய் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஏபிஓய் பதிவு. ஆண்ட்ராய்ட் பயனர்கள் தேடல் ஆப்ஷனில் 'APY and NPS Lite' என்று டைப் செய்து ஏபிஓய் மொபைல் அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கவும்.



அல்லது

- உங்கள் வங்கியின் நெட் பேங்கிங் கணக்கில் உள்நுழைந்து சேரவும் (உங்கள் வங்கி அளித்திருந்தால்)

அல்லது

- வங்கியின் வலைத்தளத்துக்குச் சென்று நேரடியாக ஏபிஓய்-க்கு விண்ணப்பிக்கவும். (உங்கள் வங்கி அளித்திருந்தால்)

குறிப்பு: இந்தச் சிற்றேட்டின் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளின் அர்த்தங்களுக்கு இடையில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் ஆங்கிலப் பதிப்பின் அர்த்தமே மேலோங்கும்